



தகவல்

அரிமேச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 8394/B/17

திரு த. ராஜா

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,  
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  
காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகம்,  
கோயம்புத்தூர் மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

### ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு த. ராஜா மற்றும் பொது தகவல் அலுவலர், திரு ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகம், கோயம்புத்தூர் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 07.08.2017 தேதியிட்ட மனுவில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் பராமரிக்கப்படும், பாதுகாக்கப்படும் வரும் ஊராட்சி பொது நிதி கணக்கில் ரொக்கப்பதிவேட்டின் ஒளி வடிப்பு நகல்கள் 01.04.2016 முதல் பதில் பெறும் நாள் வரையில் உள்ள விவரங்களை தகவலாக கோரி காரமடை வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 26.08.2017 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 30.10.2017 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக மனுதாரர் அவர்கள் தகவல் வழங்கப்படவில்லை என்றும், தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடவேண்டுமென்றும் தெரிவித்தார். தொலைபேசியின் வாயிலாக, மேற்படி பொது தகவல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் இன்று மாலை 5.00 மணிக்குள் மனுதாரருக்கு தகவல்கள் வழங்கிவிடுவதாக தெரிவித்து, ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல்களை அனுப்பி வைத்துள்ளார். அதனை பரிசீலனை செய்கையில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தொடர்பான ஆவணங்கள் மற்றும் அனைத்து பதிவேடுகள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை

கோயம்புத்தூர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், மேற்படி ஆவணங்கள் மற்றும் இதர பதிவேடுகள் வரப்பெற்றதும் மனுதாரர் கோரியுள்ள தகவல்கள் வழங்கப்படும் என்றும், மேலும் ரூ.3350ஐ மனுதாரர் வங்கி கணக்கிற்கு செலுத்த ஏதுவாக, வங்கி கணக்கு விவரங்களை கோயம்புத்தூர் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு மனுதாரருக்கு தெரிவித்துள்ளதை ஆணையம் ஏற்று, இந்நேர்வில் பொது தகவல் அலுவலரால் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தியளிக்காதபட்சத்தில், பிரிவு 18(1)ன் கீழ் புகார் மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து, உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ள மனுதாரருக்கு ஆணையம் அறிவுறுத்தி, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 8394/B/17

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,  
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  
காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகம்,  
கோயம்புத்தூர் மாவட்டம்.

திரு த. ராஜா,  
த/பெ த.தம்மண்ணநாயுடு,  
1/233, பாரதி நகர்,  
கோவில்பாளையம்,  
கிணத்துக்கடவு வட்டம்,  
கோயம்புத்தூர் 642 110.

Copy to: File  
SCPA-12.11.20